

	சப்பிரகமுவ மாகாணக் கல்வித் திணைக்களம் வாராந்தப்பாடசாலை	வாரம் மே 24 - மே 28 2021
பாடம்: வணிகமும் கணக்கீட்டுக் கல்வியும்		
தரம் 10	தெனியோவிட கல்வி வலயம்	

கணக்கீட்டுச் சமன்பாடு எனும் பாடத்தை வாசித்து வினாக்களுக்கு விடை தருக

பாடம் 05 கணக்கீட்டுச் சமன்பாடு

- சொத்துக்கள் = உரிமை (வணிகத்திற்கு தேவையான வளங்கள் அனைத்தும் உரிமையாளரால் வழங்கப்படல்)
- சொத்து = உரிமை + பொறுப்புக்கள் (வணிகத்திற்கு தேவையான வளங்கள் உரிமையாளராலும் வெளியாட்களாலும் பெறப்படல்)

உதாரணம்: கிஹான் ரூ 100,000 காசும் ரூ 500,000 பெறுமதியான கட்டிடம் ஒன்றையும் மூலதனமாக இட்டு வணிகமொன்றை ஆரம்பித்தார். அவர் ரூ 50000 பெறுமதியான பொருட்களை பீரேரா ஸ்டோர்ஸில் பெற்றுக்கொண்டார்.

ஆகவே,

- சொத்துக்கள் = கட்டிடம் ரூ 500,000+ காசு ரூ 100,000+ இருப்பு ரூ 50000
- உரிமை = கட்டிடம் ரூ 500,000+ காசு ரூ 100,000
- பொறுப்புக்கள் = கடன் கொடுத்தோர் (பெரேரா ஸ்டோர்ஸ் - கடனுக்கு கொள்வனவு செய்யப்பட்ட இருப்புக்கள்) ரூ 50000

சொத்துக்கள்	=	உரிமை	+	பொறுப்புக்கள்
காசு ரூ 100,000				
கட்டிடம் ரூ 500,000				
இருப்பு ரூ 50000				
650000	=	600,000	+	50,000

பயிற்சி

கீழ்வரும் கொடுக்கல் வாங்கல்களை தனித்தனியாக கணக்கீட்டுச் சமன்பாட்டின் மூலம் தருக.

- (i) அசங்க மூலதனமாக ரூ 100,000 உம் ரூ 400,000 பெறுமதியான மோட்டார் வாகனமொன்றையும் ஈடுபடுத்தினார்.
- (ii) கிஹான் மூலதனமாக ரூ 50,000 காசும் ரூ 100,000 பெறுமதியான கட்டிடத்தையும் ஈடுபடுத்தினார். மற்றும் ரூ 100,000 க்கு வாங்கிக்கடனையும் பெற்றுக்கொண்டார்.
- (iii) சங்கா மூலதனமாக ரூ 25,000 காசும் ரூ 100,000 உபகரணங்களையும் ஈடுபடுத்தினார். சங்கா ரூ 50,000 பெறுமதியான வாங்கிக்கடனையும் பெற்றுக்கொண்டார் மற்றும் கடனுக்கு ரூ 30,000 கிரயம் கொண்ட பொருள்களை கொள்வனவு செய்தார்.